

1. நிதிக்கூற்றுக்கள்

1.1 அபிப்பிராயம்

சனாதிபதி நிதியத்தின் 2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமைக் கூற்று மற்றும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான விரிவான வருமானக் கூற்று, தேறிய சொத்துக்களில் மாற்றங்கள் கூற்று, அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான காகப்பாய்ச்சல் கூற்று மற்றும் முக்கியமான கணக்கீட்டுக் கொள்கைகளுக்குரிய தகவல்களையும் உள்ளடக்கிய நிதிக்கூற்றுக்களுக்குரிய குறிப்புக்களுடன் கூடிய 2024 திசெம்பர் 31 இல் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிக்கூற்றுக்கள் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 154(1) ஆம் உறுப்புரையிலுள்ள ஏற்பாடுகளுடன் சேர்த்து வாசிக்கப்படும் 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரசட்டத்தினதும், 1971 இன் 38 ஆம் இலக்க நிதிச் சட்டத்தினதும் ஏற்பாடுகளின் பிரகாரம் எனது பணிப்பின் கீழ் கணக்காய்வு செய்யப்பட்டன. பாராளுமன்றத்திற்குச் சமர்ப்பிக்கப்பட வேண்டுமென நான் கருதுகின்ற எனது கருத்துரைகளும் அவதானிப்புகளும் இந்த அறிக்கையில் காணப்படுகின்றன.

நிதிக்கூற்றுக்கள் நிதியத்தின் 2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமையினையும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான அதனது நிதிசார் செயலாற்றலினையும் காகப்பாய்ச்சலினையும் இலங்கை பொதுத்துறை கணக்கீட்டு நியமங்களுக்கு இணங்க உண்மையாகவும் நியாயமாகவும் பிரதிபலிக்கும் வகையில் நிதிக்கூற்றுக்கள் தயாரிக்கப்பட்டுள்ளன என்பது எனது அபிப்பிராயமாகும்.

1.2 அபிப்பிராயத்திற்கான அடிப்படை

இலங்கை கணக்காய்வு நியமங்களுக்கு (இ.நி) இணங்க எனது கணக்காய்வினை நான் மேற்கொண்டேன். இக் கணக்காய்வு நியமங்களின் கீழான எனது பொறுப்புக்கள் எனது அறிக்கையில் நிதிக்கூற்றுக்களின் கணக்காய்விற்கான கணக்காய்வாளரின் பொறுப்புக்கள் பந்தியில் மேலும் விபரிக்கப்படுகின்றன. எனது முனைப்பழியுள்ள அபிப்பிராயத்திற்கான அடிப்படை ஒன்றினை வழங்குவதற்கு போதியளவும் பொருத்தமானதுமான கணக்காய்வுச் சான்றுகளை நான் பெற்றுக் கொண்டுள்ளேன் என நான் நம்புகிறேன்.

1.3 நிதிக்கூற்றுக்களிற்கான முகாமைத்துவத்தினதும் அவ் ஆளுகைக்கு உட்பட்ட தரப்பினர்களினதும் பொறுப்புக்கள்

இந்நிதிக்கூற்றுக்களை இலங்கை பொதுத்துறைக் கணக்கீட்டு நியமங்களிற்கு இணங்க தயாரித்து சரியாகவும் நியாயமாகவும் சமர்ப்பித்தல் மற்றும் மோசடி அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்ட நிதிக்கூற்றுக்களைத் தயாரிப்பதற்கு அவசியமானதென முகாமைத்துவம் நிர்ணயிக்கின்ற அத்தகைய உள்ளகக் கட்டுப்பாடுகள் என்பவற்றிற்கு முகாமைத்துவம் பொறுப்பாக உள்ளது.

நிதிக்கூற்றுக்களைத் தயாரிக்கும் போது, நிதியத்தின் தொடர்ந்தியங்கும் இயலுமையை தீர்மானித்தல் முகாமைத்துவத்தின் பொறுப்பொன்றாக இருப்பதுடன் முகாமைத்துவமானது நிதியத்தை கலைப்பதற்கு கருதினால் அல்லது வேறு மாற்று வழி இல்லாவிட்டால் செயற்பாடுகளினை இடைநிறுத்த நடவடிக்கை எடுத்தால் தவிர தொடர்ந்தியங்கும் கணக்கீட்டு எண்ணக்கரு அடிப்படையினை பயன்படுத்துதல் மற்றும் மன்றம் தொடர்ந்தியங்குவதற்கு உரிய விடயங்களை வெளிப்படுத்துவதும் முகாமைத்துவத்தின் பொறுப்பொன்றாகும்.

நிதியத்தின் நிதி அறிக்கையிடல் செயன்முறை தொடர்பான பொறுப்பு, அவ் ஆளுகைக்குட்பட்ட தரப்பினர்களினால் ஏற்கப்படும்.

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் 16(1) ஆம் உப பிரிவின் பிரகாரம் மன்றத்தின் வருடாந்த மற்றும் காலாதித்யான நிதிக்கூற்றுக்களை தயாரிக்கக்கூடியவாறு அதன் அனைத்து வருமானங்கள், செலவினங்கள், சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான புத்தகங்கள் மற்றும் பதிவேடுகளை முறையாக பேணுதல் வேண்டும்.

1.4 நிதிக்கூற்றுக்களிற்கான கணக்காய்வு தொடர்பில் கணக்காய்வாளரின் பொறுப்புக்கள்

ஒட்டு மொத்தமாக நிதிக்கூற்றுக்கள், மோசடி அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்டதாக நியாயமான உறுதிப்படுத்தலொன்றைப் பெற்றுக்கொள்வது மற்றும் எனது அபிப்பிராயம் உள்ளடக்கப்பட்ட கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கை வழங்குவது எனது நோக்கமாகும். நியாயமான உறுதிப்படுத்தல் உயர் மட்டத்திலான உறுதிப்படுத்தலொன்றாக இருந்த போதிலும் இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் கணக்காய்வினை மேற்கொள்ளும் போது அது எப்போதும் பொருண்மையான தவறான கூற்றுக்களின் இல்லாமை என்பதன் உறுதிப்படுத்தலொன்றல்ல. மோசடி அல்லது தவறுகள் தனியாகவோ கூட்டாகவோ தாக்கமளிப்பதால் பொருண்மையான தவறான கூற்றுக்கள் இருக்க கூடியதாக இருப்பதுடன் இந்நிதிக்கூற்றுக்களை அடிப்படையாகக் கொண்டு பயன்படுத்துவோரால் பொருளதார தீர்மானங்கள் எடுக்கும் போது அது தொடர்பாக கருத்தில் கொள்ளப்படல் வேண்டும்.

துறைசார் வெளிப்படை மற்றும் தொழில்துறை பின்னணியுடன் இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் என்னால் கணக்காய்வு செய்யப்பட்டன. மேலும்,

- மோசடி அல்லது தவறுகளின் காரணமாக நிதிக்கூற்றுக்களின் ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்று ஆபத்தின் இனங்காணும் போதும் மதிப்பீட்டின் போது சந்தர்ப்பத்திற்கு பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை திட்டமிடுவதன் மூலம் மோசடிகள் அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய ஆபத்துகளை தவிர்த்துக் கொள்வதற்கும் போதுமான மற்றும் பொருத்தமான கணக்காய்வுச் சான்றுகளைப் பெற்றுக்கொள்ளல் எனது அபிப்பிராயத்திற்கு அடிப்படையாகும். பொருண்மையான பிறழ் கூற்றினால் எழும் தாக்கங்களினை விட மோசடிகளால் இடம்பெறும் தாக்கம் பாரியதாக இருப்பதுடன் தவறான கூட்டிணைவு, தவறான ஆவணங்களைத் தயாரித்தல், வேண்டுமென்றே விட்டுவிடுதல் அல்லது உள்ளக கட்டுப்பாட்டை தவிர்ப்புச் செய்தல் மோசடியொன்று ஏற்படுவதற்கு காரணமாகின்றது.
- சந்தர்ப்பங்களிற்குப் பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை வடிவமைப்பதற்காக கணக்காய்வுடன் தொடர்புடைய உள்ளகக் கட்டுப்பாடுகள் தொடர்பான அறிவை பெற்றுக்கொள்வதற்காகவேயன்றி நிதியம் உள்ளகக் கட்டுப்பாடுகளின் செயற்திறன் மீது அபிப்பிராயமொன்றை தெரிவிக்கும் நோக்கத்திற்காக அல்ல.
- முகாமைத்துவத்தால் பின்பற்றப்பட்ட கணக்கீட்டுக் கொள்கைகளின் பொருத்தப்பாடுகளையும் பயன்படுத்திய கணக்கீட்டு மதிப்பீடுகள் மற்றும் தொடர்புடைய வெளிப்படுத்தல்களினையும் நியாயமாகவும் மதிப்பீடு செய்தல்.
- நிகழ்வுகள் அல்லது நிலைமைகள் காரணமாக நிதியத்தின் தொடர்ந்து இயங்குவது தொடர்பாக போதியளவில் நிச்சயமற்ற நிலைமையொன்று இருக்கின்றதா என்பது தொடர்பாக பெற்றுக்கொள்ளப்பட்ட கணக்காய்வுச் சான்றுகளை அடிப்படையாகக் கொண்டு கணக்கீட்டிற்காக மன்றத்தின் தொடர்ந்தியங்குவது தொடர்பாக அடிப்படையின் பயன்பாட்டின் பொருத்தப்பாட்டினை தீர்மானிக்கின்றது. பொருண்மையான நிச்சயமற்ற தன்மை காணப்படுகின்றது என நான் முடிவுக்குவந்தால், நிதிக்கூற்றுக்களில் அது தொடர்பாக வெளிப்படுத்துவதற்கு எனது கணக்காய்வு அறிக்கையின் மீது கவனம் செலுத்துதல் வேண்டியதுடன் அவ்வெளிப்படுத்தல்கள் பொருண்மையாக இல்லாதிருந்தால் எனது அபிப்பிராயத்தை வெளிப்படுத்த வேண்டும். எவ்வாறாயினும், எதிர்கால நிகழ்வுகள் அல்லது நிலைமைகள் நிதியத்தின் தொடர்ந்தியங்கும் நிலைமையை முடிவுறுத்த நேரலாம்.
- வெளிப்படுத்தல்கள் அடங்கலாக நிதிக்கூற்றுக்களின் ஒட்டுமொத்த சமர்ப்பித்தல், கட்டமைப்பு மற்றும் உள்ளடக்கங்களை மதிப்பீடு செய்தல் மற்றும் நியாயமான சமர்ப்பித்தலினை

நிறைவேற்றுவதற்கு அடிப்படையாகக் காணப்பட்ட கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் நிகழ்வுகளை நிதிக்கூற்றுக்களில் உள்ளடக்கப்பட்டுள்ளதா என்பதனை மதிப்பீடு செய்தல்.

இயலுமான வரையிலும் தேவையான எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பின்வருவனவற்றை பரீட்சிப்பதற்காக விடயப்பரப்பு விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

- தகவல்கள் சமர்ப்பித்தல் தொடர்பாக பார்க்கும் போது நிதியத்தின் செயற்பாடுகள் தொடர்ச்சியாக மதிப்பீடு செய்யப்படக்கூடிய வகையில் அதன் ஒழுங்கமைப்பு, முறைமைகள், வழிகாட்டிக் கோவை, பதிவேடுகள், அறிக்கைகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் முறையாகவும் போதியளவிலும் திட்டமிடப்பட்டுள்ளதா எனவும் அதன் முறைமைகள், வழிகாட்டிக் கோவை, பதிவேடுகள், அறிக்கைகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் ஆக்கபூர்வமாக பேணிச்செல்லப்படுகின்றதா என்பதும்,
- ஏதேனும் உரிய எழுத்துமூல சட்டத்திற்கோ அல்லது நிதியத்தின் நிர்வாக சபையினால் வழங்கப்பட்ட பொது அல்லது விசேட ஏற்பாடுகளுக்கு இணங்க மன்றம் செயற்படுகின்றதா என்பதும்,
- அதன் அதிகாரங்கள், தொழிற்பாடுகள் மற்றும் கடமைகளின் பிரகாரம் செயற்பட்டிருந்ததா என்பதும் மற்றும்
- வளங்கள் கால வரையறைகளினுள்ளேயும் பொருத்தமான சட்டங்களிற்கிணங்கவும் சிக்கனமாகவும் வினைத்திறனாகவும் ஆக்கபூர்வமாகவும் கொள்வனவு செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டிருந்தனவா என்பதும் ஆகும்.

1.5 சட்டங்கள், விதிகள், பிரமாணங்கள் மற்றும் முகாமைத்துவ தீர்மானங்கள் போன்றவற்றுடன் இணங்காமை

சட்டங்கள், விதிகள், பிரமாணங்கள் / ஏற்பாடுகளுடனான தொடர்பு	இணங்காமைகள்	முகாமைத்துவத்தின் கருத்துரை	பரிந்துரை
(அ) 1978 இன் 07 ஆம் இலக்க சனாதிபதி நிதிய சட்டத்தின்			
(i) 07 ஆம் பிரிவு	நிதியத்திற்கு உரிய ஏதாவது தொகை ஒன்று சனாதிபதியால் வழங்கப்படுகின்ற எந்த ஒரு ஏற்பாடுகளின் கீழ் சபையினால் தீர்மானிக்கப்படுகின்ற ஏதாவது ஒரு முறையில் சபையினால் முதலீடு செய்யப்பட முடியுமாக இருந்த போதிலும் 2024 யூலை 31 ஆந் திகதி முதல் திசம்பர் 31 ஆந் திகதி வரை நிலையான மற்றும் காலரீதியான வைப்புக்கள் ரூபா 9,447 மில்லியன் முதலீட்டுக்காக மீளாய்வாண்டின் போது நிர்வாக சபையின் அங்கீகாரம் பெறப்பட்டிருக்கவில்லை.	2024 ஆம் ஆண்டின் நிர்வாக சபைக் கூட்டம் ஒன்று மாத்திரம் (ஆகஸ்ட் 15 ஆம் திகதி) நடாத்தப்பட்டிருந்தது. அதன் பிரகாரம் 2024 யூலை 31 ஆந் திகதி முதல் 2024 திசெம்பர் 31 ஆந் திகதி வரை நிலையான மற்றும் காலரீதியான வைப்பாக முதலீடு செய்யப்பட்ட ரூபா 9,447 மில்லியன் முதலீட்டுக்காக நிர்வாக சபை அங்கீகாரம் 2025.01.28 ஆந் திகதி நடைபெற்ற நிர்வாக சபைக் கூட்டத்தின் போது அங்கீகாரம் கிடைத்திருந்தது.	சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் நடவடிக்கை எடுத்தல் மற்றும் முதலீடு தொடர்பான கொள்கை தயாரித்து அங்கீகரித்தல் வேண்டும்.

2. நிதி மீளாய்வு

2.1 நிதி விளைவுகள்

மீளாய்வாண்டின் செயற்பாட்டு விளைவுகள் ரூபா 273,771,650 மிகையாக இருந்ததுடன் அதற்கு நேரொத்த முன்னைய ஆண்டின் மிகை ரூபா 3,087,478,241 ஆகும். அதன் பிரகாரம் நிதி விளைவுகளில் ரூபா 2,813,706,591 குறைவு அவதானிக்கப்பட்டது. இதற்காக சனாதிபதி நிதிய சட்டத்தின் 6 (ஆ) பிரிவின் பிரகாரம் கல்விசார் அல்லது திறன் அபிவிருத்திக்காக மீளாய்வாண்டின் போது கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது பாடசாலை மாணவர்களுக்கு மாணவர் உதவிப்பணம் வழங்கும் செலவினம் ரூபா 2,587,395,000 இனால் அதிகரித்தமை பிரதான காரணமாக இருந்தது.

3. செயற்பாட்டு மீளாய்வு

1978 இன் 07 ஆம் இலக்க சனாதிபதி நிதிய சட்டத்தின் 06 ஆம் பிரிவின் பிரகாரம் வறுமைக்கு நிவாரணம் வழங்குதல், கல்வி அல்லது அறிவினை மேம்படுத்துவதற்காக, மதத்தைக் கட்டியொழுப்புதற்காக அல்லது சமயம் சார்ந்த நடைமுறைகளை பேணிச் செல்வதற்காக, தேசத்திற்கு சேவையாற்றியவர்களுக்காக மானியம் வழங்குதலுக்காக மற்றும் சனாதிபதியினதும், சபையினதும் அபிப்பிராயத்தின் பிரகாரம், பொது மக்களின் நலன்புரி சம்பவங்களுக்காக அல்லது நல்லாளுகை விடயங்களுக்காக ஏதாவது ஒரு பணிக்காக நிதியத்திற்குரிய நிதி சபையினால் தீர்மானிக்கப்படுகின்ற முறையில் சானதிபதி அவர்களின் ஏற்பாடுகளின் கீழ் ஈடுபடுத்துதல் சபையின் பணியாகும். மீளாய்வாண்டின் போது அந்த பணிகளை நிறைவேற்றுதல் தொடர்பாக பின்வரும் விடயங்கள் அவதானிக்கப்பட்டன.

3.1 முகாமைத்துவ செயற்திறனின்மைகள்

காணக்காய்வு அவதானிப்புக்கள்				முகாமைத்துவத்தின் கருத்துரை	பரிந்துரை
வருடாந்த செயல் நடவடிக்கைத் திட்டத்தில் 04 செயற்பாடுகளில் எதிர்பார்க்கப்பட்ட செயற்படு நிலையினை விட குறைந்த மட்டத்தில் அதாவது மதிப்பீடு செய்யப்பட்ட நிதியேற்பாட்டில் 10 சதவீதம் முதல் 95 சதவீதம் வரையிலான அளவு பயன்படுத்தப்பட்டிருக்கவில்லை. விபரம் பின்வருமாறு.	மதிப்பீட்டு நிதி ஏற்பாடு ரூபா மில்லியன்	சேமிப்பு ரூபா மில்லியன்	சதவீதம் %	கிடைக்கின்ற விண்ணப்பப் பத்திரங்களுக்கு இடையே மருத்துவ செலவுகளை செலுத்துவதற்கு தகைமை பெற்ற விண்ணப்பங்களுக்காக மாத்திரம் கொடுப்பனவுகளை மேற்கொள்வதற்கும், பொது மக்களிடம் இருந்து கிடைக்கின்ற கோரிக்கைகள் சனாதிபதியின் செயலாளருக்கு சமர்ப்பித்து கிடைக்கின்ற ஆலோசனையின் அடிப்படையில் கொடுப்பனவுகள் மேற்கொள்ளப்படுகின்றது.	மதிப்பீடு செய்யப்பட்ட உதவித் தொகைகளை செலுத்துவதற்கு உரிய பிரகாரம் அமுல்படுத்தல் வேண்டும்.
மருத்துவ உதவி செலுத்துதல்	1,200	575	48		
வறுமையை ஒழித்து வாழ்வாதாரத்தைக் கட்டியெழுப்புதல்	30	3	10		
சமயத்தை கட்டியெழுப்புவதற்காக பங்களிப்பை வழங்கல்	20	19	95		
சனாதிபதி அவர்களினதும் நிர்வாக சபையினதும் அபிப்பிராயத்தின் படி பொதுமக்களின் நலன்புரிக்கான பணிகளை நிறைவேற்றுதல்	50	32	64		

3.2 சர்ச்சைக்குரிய தன்மையிலான கொடுக்கல் வாங்கல்கள்

காணக்காய்வு அவதானிப்புகள்	முகாமைத்துவத்தின் கருத்துரை	பரிந்துரை
(அ) தெரிவுக் கணக்காய்வு பரிசோதனையின் பிரகாரம் 2005 – 2024 காலப் பகுதியில் சனாபதி நிதியத்தின் மூலம் மருத்துவ உதவி வழங்கும் போது கவனத்தில் கொள்ளப்படுகின்ற நிதி உதவியினைப் பெற்றுக் கொள்வதற்குரிய முறையான விண்ணப்பப்பத்திரம், கிடைக்கின்ற மாதாந்த வருமான எல்லை, பிரதேச செயலாளர் அறிக்கை, அவர்களின் நிதிச் சொத்துக்கள், ஆகக் கூடிய மருத்துவ உதவி எல்லை போன்ற விடயங்கள் தொடர்பாக முழுமையாகக் கவனத்தில் கொள்ளாமல் பாராளுமன்ற மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள் 56 பேர்களுக்கு கூட்டுமொத்தமான ரூபா 131,371,110 மருத்துவ உதவியாக வழங்கப்பட்டிருந்தது.	இது தொடர்பாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் மூலம் பரிசோதனை மேற்கொள்ளப்படுவதுடன் அந்த பெறுபேறுகளின் அடிப்படையில் மிகுதி நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தயவுடன் அறியத்தருகின்றோம்.	காணப்படுகின்ற சட்டங்கள், விதிகள் மற்றும் பிரமானங்களுக்கு இணங்க நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.
(ஆ) சனாதிபதி நிதிய சட்டத்தின் பிரகாரம் நிதி கடனாக வழங்குவதற்கு ஏற்பாடுகள் வழங்கப்படாது இருந்த போதிலும் சனாபதி செயலாளரின் 2015 பெப்ரவரி 02 ஆந் திகதிய இலக்கம் PF/M/78/06 என்ற கடிதத்தின் பிரகாரம் மீண்டும் செலுத்தும் அடிப்படையில் பாராளுமன்ற உறுப்பினருக்கு ரூபா 10,908,798 மருத்துவ உதவித் தொகை ஒன்று சனாதிபதி அவர்களின் நிதியத்தில் இருந்து வழங்கப்பட்டிருந்த போதிலும் அந்த தொகை 2025 யூன் மாதம் வரையிலும் மீண்டும் அறவிடப்பட்டிருக்கவில்லை.	இது தொடர்பாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் மூலம் விசாரணைகள் நடாத்தப்படுவதுடன் அதன் பெறுபேற்றின் அடிப்படையில் மிகுதி நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தயவுடன் அறியத் தருகின்றோம்.	மேற்படி
(இ) சனாதிபதி அவர்களின் நிதிய சட்டத்தின் பிரகாரம் நிதிக் கடனாக வழங்குவதற்கு ஏற்பாடுகள் வழங்கப்படாது இருந்த போதிலும் முன்னாள் பிரதமருக்கு மருத்துவ வசதிகளைப் பெற்றுக் கொள்வதற்காக 2012 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளின் போது நிதியத்தின் மூலம் ரூபா 29,809,143 வழங்கப்பட்டிருந்ததுடன் கணக்காய்வுக்கு கிடைத்த தகவல்களின் பிரகாரம் ரூபா 13,748,217 மீண்டும் அறவிடும்	இது தொடர்பாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் மூலம் விசாரணைகள் நடாத்தப்படுவதுடன் அதன் பெறுபேற்றின் அடிப்படையில் மிகுதி நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தயவுடன் அறியத் தருகின்றோம்.	மேற்படி

அடிப்படையில் வழங்கப்பட்டிருந்தது. எனினும் 2025 யூன் மாதம் வரையிலும் உரிய பணம் மீண்டும் அறவிடப்பட்டிருக்க வில்லை.

- (ஈ) ஆயுட்காலம் முழுவதும் நோய் நிலைமைக்கு உட்படுகின்றமை இனங்காணப்பட்ட 11 நபர்களுக்காக 1988 இற்கும் 2019 இற்கும் இடையிலான காலத்தில் நிதியத்தினால் 03 அரசு வங்கிகளில் ரூபா 3,453,000 முதலீடு செய்து அதன் நலன்கள் மாதாந்தம் அந்த நோயாளிகளுக்கு வழங்கப்பட்டிருந்தது. முதலீட்டின் மூலம் உரிய நோயாளிகளுக்கு கிடைக்கின்ற நலன்கள் அவர்களின் நோய் நிலைமையின் போதுமானதா என மதிப்பீட்டுக்கு உட்படுத்தி அதற்கு இணங்க தேவையான திருத்தங்களை மேற்கொண்டு நிதியத்தினால் மீளாய்வாண்டு வரை நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை.
- சனாதிபதி நிதியத்தின் மூலம் மாதாந்தம் நலன்கள் பெற்றுக் கொள்வதற்குள்ள நோயாளிகளின் ஆயுட்காலம் உயிர் வாழ்வுச் சான்றிதழ் பிரதேச செயலாளரின் மூலம் வருடாந்தம் பெற்று அவர்களுக்கு நலன்கள் செலுத்தப்பட்டுள்ளது.
- உரிய நலன்கள் போதியளவில் உள்ளதா என்பது தொடர்பாக மதிப்பீட்டுக்கு உட்படுத்துதல் வேண்டும்.

4. கணக்களிப்பொறுப்பும் நல்லாளுகையும்

4.1 நிதிக்கூற்றுக்களைச் சமர்ப்பித்தல்

- காணக்காய்வு அவதானிப்புக்கள்**
- (அ) சனாதிபதி நிதிய சட்டத்தின் 8(அ) மற்றும் (இ) பிரிவுகளின் பிரகாரம் நிதியத்தின் செயற்பாடுகளை நிர்வகித்தல் மற்றும் முகாமைத்துவம் செய்வதற்கு தேவையான நிதியம் எந்த ஒரு உத்தியோகத்தார் அல்லது ஊழியர்களை நியமிப்பதற்கு அதற்கான ஊதியம் மற்றும் நிதிய நடவடிக்கைகளை நிர்மாணித்தல் தொடர்பில் மேற்கொள்ளப்படுகின்ற ஏனைய செலவினங்கள் நிதியத்தின் வருமானத்தில் இருந்து செலுத்துவதற்கு ஏற்பாடுகள் வழங்கப்பட்டிருந்த போதிலும் நிதியத்தில் சேவையில் ஈடுபட்டிருந்த பதவியணியினரின் சம்பளம் மற்றும் ஏனைய செயற்பாட்டு செலவினங்களுக்குரியதாக ரூபா 51,128,078 சனாதிபதி செயலகத்தால் செலவிடப்பட்டிருந்தது.
- முகாமைத்துவத்தின் கருத்துரை**
- நிதியத்தில் பதவிவகிப்பவர்களுக்கும், ஊழியர்களுக்கும் செலுத்த வேண்டிய ஊதியம் மற்றும் நிதியத்தின் நிர்வாக நடவடிக்கைகளுக்காக ஏற்பட்ட செலவினம் நிதியத்தின் வருமானத்தில் இருந்து செலுத்துவதற்கான அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. சனாதிபதி நிதியத்தின் பிரதான நோக்கம் மக்களுக்கு நலன்கள் வழங்குவதாகும். சனாதிபதி நிதியத்தின் பதவியணியினருக்காக சம்பளம் மற்றும் ஏனைய செயற்பாட்டு செலவினங்கள் சனாதிபதி நிதியத்தில் இருந்து செலவிடுவதன் மூலம் மக்களுக்கு உதவி வழங்குதல் மட்டுப்படுத்தப்படுகின்றது. அதனால் சனாதிபதி நிதியத்தின் நிர்வாக செலவினம் சனாதிபதி செயலகத்தின் செலவின விடயத்தின் மூலம் செலுத்தப்பட்டுள்ளது. சனாதிபதி நிதியத்தின் செயற்பாடுகள் மற்றும் நிர்வாக செலவினங்களுக்காக வருடாந்தம் பாதீட்டில் நிதியேற்பாடு
- பரிந்துரை**
- சனாதிபதி நிதிய சட்டத்தின் பிரகாரம் நடவடிக்கைகள் எடுக்கப்படல் வேண்டும்.

ஒதுக்கப்படவில்லை
அறியத்தருகின்றோம்.

என

(ஆ) சனாதிபதி நிதிய சட்டத்தின் 11 ஆம் பிரிவின் பிரகாரம் சபையின் அதிகாரங்களை அமுல்படுத்துதல், நடவடிக்கை எடுத்தல், பணிகளை நிறைவேற்றுவது தொடர்பில் தாக்கம் அளிக்கின்ற அல்லது அது தொடர்பாக தொடர்புடைய விடயங்களை தொடர்புபடுத்தி தேவையான விதிக் கோவை ஒன்று சபையினால் தயாரிக்க வேண்டியிருந்த போதிலும் மீளாய்வாண்டு இறுதி வரையிலும் தேவையான விதிக் கோவை ஒன்று சபையினால் தயாரிக்கப்பட்டிருக்கவில்லை. அதன் காரணமாக அதிகாரங்கள் பகிர்ந்து செல்வதை உள்ளடக்கிய சபையின் நடவடிக்கைகளை முறையாக அங்கீகரிக்கப்பட்ட விதிக் கோவை ஒன்று காணப்படாமல் அமுல்படுத்தப்படுகின்றமை அவதானிக்கப்பட்டது.

தற்போது சனாதிபதி நிதியத்திற்காக அதிகாரம் கையளித்தல் மற்றும் நிதி விதிக் கோவை ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது. அதன் பிரகாரம் எதிர்காலத்தில் பிரமாணங்களின் பிரகாரம் நடவடிக்கை எடுக்கப்படும். எனினும் மருத்துவ உதவி செலுத்துவதற்கான வழிகாட்டிக் கோவை ஒன்றைத் தயாரித்து அதன் பிரகாரம் நடவடிக்கை எடுக்கப்படுகின்றது.

மேற்படி